17th September 1958]

SRI A. GOVINDASAMY : அண்ணுமலை பல்கலைக் கழக கட்டிடத்தை சப்-கலெக்டரிடம் விடாவிட்டாலும், மாவட்டக் கலெக்டரிடம் விடப்பட்டதா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : முதலிலே, கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் தேதியே தப்பு. 30—3—57 என்று இருக்கிறது. (சிரிப்பு.) 30—3—58 என்றே வைத்துக் கொண்டாலும், சப்-கலெக்டராணுலும், டிஸ்டிரிக்ட் கலெக்டர் என்றிருந்தாலும், அதே பதில்தான்.

SRI M. C. MUTHUKUMARASWAMY : கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 72 பேர்கள் மீது கேசுகள் போடப்பட்டன. அவர்கள் அம்மாதிரி ஈடுபட்டார்கள் என்ற விஷயத்தை ஸ்காலர்ஷிப் போர்டுக்கு தெரிவிக்கப்பட்டதா?

THE HON. SRI C. SUBRAMANIAM : அந்தக் கேள்வி சம்பந்தப்பட்ட மட்டில், அந்த 72 பேர்கள் மீது இருந்த கேஸ்கள் அவர்கள் வருத்தம் தெரிவித்த பிறகு, அவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் பெற்றேர்களும் வருத்தம் தெரிவித்து எழுதி கொடுத்த பிறகு—கேசுகளை வாபஸ் வாங்கி, அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

SRI A. V. P. ASAITHAMBI : கடந்த 30-ம் தேதி, மார்ச்சு, நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிடும் போது, அமைச்சர் அவர்கள், அந்தக் கலவரத்திற்கு பரிகாரம் கண்டுபிடிக்கும்படி கேட்டிருந்தால், செய்திருப்பார்கள் என்று கூறினார்கள். 30-ம் தேதி இரவு, கல்வி அமைச்சர் பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்களே, அவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள் ?

THE HON. SRI C. SUBRAMANIAM : டி. எம். கேவினருக்கு எந்த அரசியல் நோக்கம் இருந்தாலும், என்னைப் பொறுத்த வரையில், அந்த சம்பவம் சுமுகமாக முடிவாகிவிட்டது. டி. எம். கே. அதைக் கிளப்பிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

MR. SPEAKER : கேள்விக்கு சம்பந்தமல்லாமல் உபகேள்வி கேட்டால் என்ன செய்வது? தனிக் கேள்வி கேட்கலாம். கட்டிடத்தைப் பற்றிய கேள்விகள் மேல், 30-ம் தேதி நிகழ்ச்சியைப் பற்றி கேள்வி கேட்டால் எப்படி?

Basic Education Training Schools

* 218 *Q.*—SRI P. G. MANICKAM : கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) நம் மாகாணத்திலிருக்கும் உபாத்தியாயர்களுக்காக நடத்தப்படும் மூன்று மாதகால அடிப்படை கல்விப் பயிற்சி சாலைகள் 1957–58-ல் எத்தனை ஆரம்பிக்கப்பட்டது.?

(ஆ) என்னென்ன துறையில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது?

(இ) 1957–58-ல் இப்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை எவ்வளவு?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) 29

(*b*) A copy [a] of the scheme of work for three months' course of retraining in Basic Education is placed on the table of the House.

(*c*) Rs. 2,16,000.

SRI P. G. MANICKAM : அவ்வாறு ஆதாரக் கல்வி பயிற்சி உபாத்தியார்கள் இருக்கும் இடங்களிலெல்லாம், மாணவர்களுக்கு, தக்ளியும், ராட்டையும் சப்ளை செய்வதற்கு திட்டம் சர்க்காரிடம் இருக்கிறதா ?

---

[a] Printed as Appendix I on pages 84–87 infra.

THE HON. SRI C. SUBRAMANIAM : ஆதாரக் கல்வி எந்தப் பள்ளிக் கூடங்களில் இருக்கிறதோ அங்கெல்லாம் இவை சப்ளை செய்யப்படுகின்றன. ஆதாரக் கல்வி முறையில் அந்தப் பள்ளிகள் மாற்றப்படாமலிருந்தால் அந்தப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற உபாத்தியாயர்கள் இருந்தாலும், சப்ளை செய்யப்படுவதில்லை.

SRI A. VEDARATHNAM : இந்த மாகாணத்தில் உள்ள எல்லாப் பயிற்சி நிலயங்களும், ஆதாரப் பள்ளிகளாக ஏற்படவேண்டும் என்ற திட்டம் எந்த அளவில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது? சுற்றியுள்ள பள்ளிகளை ஆதாரப் பள்ளிகளாக மாற்றவேண்டும், அங்குள்ள உபாத்தியாயர்களுக்கு ரீட்ரெயினிங், மறுபயிற்சி கொடுக்கவேண்டும் என்பது அமுலாக்கப்பட்டு வருகிறதா?

THE HON. SRI C. SUBRAMANIAM : முதல் கேள்வியைப் பொறுத்த வரையில், இந்த வருஷம் 8 பயிற்சி நிலயங்கள் ஆதாரப் பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இரண்டாவது திட்டகாலத்திற்குள் எல்லாப் பயிற்சி நிலயங்களும் ஆதாரப் பள்ளிகளாக மாறிவிடும். இன்னொன்றுக்குத் தனிக் கேள்வி போடவேண்டும்.

SRI C. NATARAJA ODAYAR : அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி, ஆதாரப் பயிற்சி ஆசிரியர்களுக்கு ராட்டையும், தக்ளியும் அளிக்கப்படுவதால், கல்வித்தரம் குறைகிறது என்ற விஷயம் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா?

THE HON. SRI C. SUBRAMANIAM : 'கல்வி' என்பது என்ன என்பதை அங்கத்தினர் அவர்கள் சொல்வார்களானால், எந்த அளவுக்குக் குறைகிறது அல்லது இல்லை என்று சொல்ல முடியும். பரீக்ஷித்துப் பார்த்தவர்கள், அதிக அறிவு வளர்ச்சி இருப்பதாகவே சொல்லுகிறார்கள்.

Polytechnics

*224 Q.—SRI N. K. PALANISAMI (on behalf of Sri V. K. Kothandaraman) : கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) 1952 முதல் 1957 வரை ஜில்லா வாரியாக எந்தெந்த ஊர்களில் என்னென்ன பாலிடெக்னிக் நிலயங்கள் நடைபெறுகின்றன?

(ஆ) அவைகளுக்காக 1958–59–ல் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு?

(இ) 1958–59–வது ஆண்டுகளில் எந்தெந்த ஊர்களில் பாலிடெக்னிக் நிலயங்கள் ஆரம்பிக்க ஏற்பாடாயிருக்கின்றன?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*)

Name of district.	*Place where opened and name of the Polytechnic.*
Chingleput	A.M.M. Charities Polytechnic, Avadi (1957).
Tiruchirappalli ..	Seshasayee Institute of Technology, Tiruchirappalli (1952).
Coimbatore	Nachimuthu Polytechnic, Pollachi (1957).
Ramanathapuram ..	Alagappa Polytechnic, Karaikudi (1955).
	Annamalai Polytechnic, Chettinad (1956).